

ஸ்ரீ வாதிராஜயதி விரசித ஸும்தரகாம்ட

எஷ்டு ஸாஹஸவம்த நீநே பலவம்த |
இஷ்டதாயக பளி பளிரே ஹநுமம்த ||
அட்டுத களரநு மெட்டி ஸீளுதலி |
குட்டி சம்டாடித திட்ட நீநஹுதோ ||ப ||

ராமரப்பணையிம்த ஸரதிய தாடி |
ஆ மஹா அஸுரெய ஸீளி பிஸாடி |
ஸ்வாமி கார்யவநுகூலதி யோசிஸி |
ப்ரேமதி நடுதநு ஆரெலெ ஸாடி ||க ||

தூரதிம்தஸுரந புரவந்நெ நோடி |
மநதி ஸ்ரீராமர ஸ்மரணையா மாடி |
ஹாருத ஹருஷதி வரஸிலம்கிணியநு |
வாரிஜ முகியள கம்டு மாதாடி ||உ ||

ராமர கேஷமவ ரமணிகெ பேளி |
தாமஸ மாடதெ முத்ரிகெய நீடி |
பூமிஜெ ஜாநகி குருடு நீடலாக |
ஆ மஹாவநதொளு பலகள பேடி ||ங ||

கண்ணிகெ பேகாத ஹண்ணு ஸவிது |
ஹண்ணிந நெவதலி அஸுரர படிது |
டண்ணநெ டண்ணநெ ஹாரி நெகெதாடுத |
பண்ணிஸி அஸுரர பலவநு முரிது ||ச ||

ஸ்ரும்கார வநதல்லித்த ராக்ஷஸர
அம்கவநளிஸித்யோ அதிஸய ஸுரரா |
நும்கி அஸ்த்ரவநு அக்ஷய குவரந |
பம்கிஸி பிஸுடித்யோ பம்த ரக்கஸரா ||ட ||

தூர பேளுவரெல்ல ராவணநொடநெ |
சீருத கரெஸித இம்த்ரஜிதுவந்நெ |
சோர கபியநு ஹிடிதுதா எந்நுத |
ஸுரர களிஸித நிஜஸுதரொடநெ ||ஊ ||

பிடிதநு இம்த்ரஜிது சுடுகோபதிம்த |
ஹெடெமுரிகெ கட்டித ப்ரஹ்மாஸ்த்ரதிம்த |
குடுகுடு குட்டுத கிடிகிடியாகுத |
நடுதநு லம்கெய ஒடெயநித்தல்லிகெ ||எ ||

கம்ட ராவணநு உத்தம்ட கபியந்நெ |
மம்டெய தூகுத மாதநாடிஸித |
பம்டு மாடதெ பிடெ நோடு கபியநெ |
கம்டு தூரதூரநெ நடுதநாக ||அ ||

ஸ்ரீ வாதிராஜயதி விரசித ஸும்தரகாம்ட

சலவ்யாகொ நிநகிஷ்டுளலவோகோடகநெ |
நெலெயாவத் ஹேளோ நிந்நொடெயந ஹேஸரந்நெ |
பலவம்த ராமர பம்ட பம்திஹேநோ |
ஹலவு மாத்யாகொ ஹநுமநெ நாநு || கூ ||

பட ராவணநெ நிந்ந படிது ஹாகுவெநு |
எந்நொடெயநப்பணெயில்லெம்து தாளிதெநு |
புடிமாடுவெ புல்ல ரக்கஸநெ |
தொடெவெநு நிந்நபணெய அக்ஷரவ || ௧0 ||

நிந்நம்த தூதரு ராமர பளிகெ |
இந்நெஷ்டு மம்திகளும்டு ஹேளோ நீத்வரியா |
நந்நம்த தூதரு நிந்நம்த ப்ரேதரு
இந்நூரு கோடி கேளரியா || ௧௧ ||

கடுகோபதிம்தலி கூள ராவணநு |
ஸுடிஸுடி பாலவ ஸுத்திவஸநவநு |
ஒடெயந மாதிகெ தடெபடெயில்லதெ |
ஒடநெ முத்தித்தரு கடிமநெயவரு || ௧௨ ||

தம்திருவஸநவ தம்ட தம்டதலி |
ஓம்தொம்து மூடெ எம்பத்து கோடியலி |
சம்ததி ஹரளிந தைலதொளத்திஸி |
நிம்த ஹநுமநு பாலவ பெளெஸுத || ௧௩ ||

ஸாலுஸகலாதியு ஸாலதெயிரலு |
பாலெர வஸ்த்ரவ ஸெளெது தாரெநலு |
பாலவ நில்லெஸி பெம்கியநிடுதலி |
கால ம்ருத்யுவ கெணகிதரல்லி || ௧௪ ||

குணிகுணிதாடுத கூகி பொப்பிடுத |
இணுகி நோடுத அஸுரரநணகிஸுத |
ஜணஜண ஜணரெநெ பால கம்டெயு |
மநதி ஸ்ரீராமர பாதவ நெநெயுத || ௧௫ ||

மம்கள ஸ்ரீராமசம்த்ர மூருதிகெ |
மம்களம் ஸீதாதேவி சரணம்களிகெ |
மம்களவெநுத லம்கெய ஸுட்டு |
லம்கிஸி அஸுரந கட்டகெ ஹிடித || ௧௬ ||

ஸ்ரீ வாதிராஜயதி விரசித ஸும்தரகாம்ட

ஹத்திது அஸுரந கட்டமீஸெகளு |
ஸுத்திது ஹொகெ ப்ரஹ்மாம்ட கோடியொளு |
சித்ததிராமரு கோபிஸுவரு எம்து |
சித்ததி நடுதநு அஸுரநித்தெடுகெ ||௧௭||

ஸீதெய கேஷமவ ஸ்ரீராமரிகெ ஹேளி |
ப்ரீதியிம் கொட்ட குருஹ கரதல்லி |
ஸேதுவெ கட்டி சதுரம்க பலஸஹ
முத்திது லம்கெய ஸூரெகெயுதலி ||௧௮||

வெக்களவாயிது ராமர தம்டு |
முத்திது லம்கெய கோடெய கம்டு |
ஹெக்கத காய்வர நுக்கு மாடுதிரெ |
ஜக்கநெ பேள்தரு ராவணகம்து ||௧௯||

ராவண மொதலாத ராக்ஷஸர கொம்து |
பாவஸுத்ததலி விபீஷணபாளெம்து |
தேவி ஸீதெய நோடகொம்டயோத்யதி |
தேவ ஸ்ரீராமரு ராஜ்யவாளிதரு ||௨௦||

ஸம்கதைத்யந கொம்தெ ஸரணு ஸரணய்ய |
ஸம்காகிரியலி நிம்த ஹநுமம்தராய |
பம்கஜாக்ஷ ஹயவதந கடாக்ஷதி |
பிம்கதி படுதெயொ அஜபதவியநு ||௨௧ ||